

வண்ணார்ப்பேட்டை - திருவொற்றியூர் இடையே 80 சதவீதம் நிறைவு

நமது நிருபர்
சென்னை, ஜூ.18: சென்னை மெட்ரோ ரயில் முதல்கூட்டு விரிவாக்க திட்டத்தில், வண்ணார்ப்பேட்டை - திருவொற்றியூர் விமகோ நகர் வரை நடைபெற்று வரும் மெட்ரோயில்பாதைக்கள் பணியில் தற்போதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்தப் பணிகள் முடிந்த பிறகு, வரும் ஏற்று மாதம் சோதனை ஒட்டும் நடத்தவும், ஜன்னிலுதியில் ரயில் கவை இயக்கவும் திட்டமிட்டுள்ளன.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப்பணிகள் ரூ.3,700 கோடி மதிப்பில் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை, 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.3,770 கோடி மதிப்பு சென்னை, மெட்ரோ ரயில் திட்டத் தின் முதல் கூட்டப்பணிகள் நிறைவடைந்து, சென்னை விமானங்களையும் வண்ணார்ப்பேட்டை முதல் வழித்தடத்திலும், சென்ற்ரல்பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, வண்ணார்ப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் அடுத்து உள்ள விமகோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தொலைவுக்கு கு விரிவாக்கத் திட்டப்பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் நடைபெறுகிறது. இந்த திட்டத் தின் கட்டுமான பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடர்கியது.

80 சதவீத பணிகள் நிறைவே முதல் கூட்ட விரிவாக்கப் பணிகளில் சுரங்கப்பாதையில் சர்.தியாகராயர் கூல்லூரி மெட்ரோ ரயில் நிறைவே முதல் வழிக்குப்பேட்டை நிறைவே முதல் ஆகிய இரண்டு ரயில் நிறைவையங்களும், உயர்மட்டப்பாதையில்

தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விமகோநகர் ஆகிய 6 ரயில் நிறைவங்களும் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப்பணிகள் ரூ.3,700 கோடி மதிப்பில் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை, 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.

ரூ.3,770 கோடி மதிப்பு சென்னை, மெட்ரோ ரயில் திட்டத் தின் முதல் கூட்டப்பணிகள் நிறைவடைந்து, சென்னை விமானங்களையும் வண்ணார்ப்பேட்டை முதல் வழித்தடத்திலும், சென்ற்ரல்பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, வண்ணார்ப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விமகோ நகர் வரை விரிவாக்கம் பணிகள் நிறைவடைந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைக்கும் பணி முடிந்துள்ளது. தொடர்ந்துகருங்கப்பாதைக்குசெல்லும் வழிகள் முறையாக அமைக்கப்பட்டு வருகின்றன.

தண்டவாளம் அமைக்கும் பணியில் சர் தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷாரம், திருவொற்றியூர், விமகோ நகர் வரை உள்ள 7 கிமீ. தூரம் கொண்ட சாலை குறுகலானது. எனவே, இந்த சாலையில், உயர்மட்ட பாதை அமைப்பது சவாலாக உள்ளது.

இந்தப்பாதையில் உள்ள சாலையில் கிரேன்கள் மற்றும் அதிகநீளம் கொண்ட டிரைவர் வாகனங்களை கொண்டு வந்து பணி செய்ய முடியாது என்பதால், நாட்டுவேலேயே முதன் முறையாக லாஞ்சிங்கிரிபா என்று அழைக்கப்படும் ஒரு வகையான பாலால் கட்டும் நவீன எந்தி ரம் மூலம் நவீன தொழில்நுட்பத் தில் ஒரு இடத்தில் இருந்தபடியே சிமெண்ட் சிலாப்புகள் எடுத்து சென்று உயர்மட்ட பாதை அமைக்கும் பணிநிடக்கிறது. குறிப்பாக ஒரு

10 ரயில்கள் இயக்கப்படும்

வண்ணார்ப்பேட்டை - திருவொற்றியூர் விமகோ நகர் வரை விரிவாக்கம் பணி முடிந்து ரயில்களை இயக்குவதற்காக, மெட்ரோ ரயில்களை தயாரித்து வழங்க பிரான்ஸ் நிறுவனமான அல்ஸ்டம் நிறுவனத்துடன் 2018-ஆம் ஆண்டு மார்ச்சில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, 10 ரயில்களைத் தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த ரயில்கள் ரூ.200 கோடி செலவில் பூஷிட்டியில் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ரயில்களை தயாரிக்கும் பணி 2019-ஆம் ஆண்டு பிரவரி மில் தொடர்கியது. கடந்த ஆண்டு அக்டோபரில் முதல் ரயிலை தயாரித்து, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, 2 ரயில்களுக்கான பெட்டிகள் மெட்ரோ ரயில் நிறைவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள ரயில் களை வரும் பிரவரிக்குள் தயாரித்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான உயர்மட்ட பாதை கிரென்கள் உதவியுடன் எளிதாக அமைக்கப்பட்டது. ஆனால், சுங்கசாவடியில்

இருந்து திருவொற்றியூர் விமகோ நகர் வரை உள்ள 7 கிமீ. தூரம் கொண்ட சாலை குறுகலானது. எனவே, இந்த சாலையில், உயர்மட்ட பாதை அமைப்பது சவாலாக உள்ளது.

இந்தப்பாதையில் உள்ள சாலையில் கிரேன்கள் மற்றும் அதிகநீளம் கொண்ட டிரைவர் வாகனங்களை கொண்டு வந்து பணி செய்ய முடியாது என்பதால், நாட்டுவேலேயே முதன் முறையாக லாஞ்சிங்கிரிபா என்று அழைக்கப்படும் ஒரு வகையான பாலால் கட்டும் நவீன எந்தி ரம் மூலம் நவீன தொழில்நுட்பத் தில் ஒரு இடத்தில் இருந்தபடியே சிமெண்ட் சிலாப்புகள் எடுத்து சென்று உயர்மட்ட பாதை அமைக்கும் பணிநிடக்கிறது. குறிப்பாக, முதல் கட்டத்தில் சுரங்கப்பாதையில் உள்ள ரயில் நிறையங்கள் 220 மீட்டர் நீளமும், 27 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது அணைத்து ரயில் நிறையங்களும் 148 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகின்றன. இதனால் இடம் மற்றும் கட்டுமான செலவினங்கள் குறைந்துள்ளன.

சுமார் 20 சதவீதம் வரையில் செலவுகளை குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதேநேரத்தில், பாதுகாப்பு விஷயங்களில் எந்தக் குறைபாடும் இருக்காது. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் எனஜின் சோதனை ஒட்டம் நடத்த திட்டம் உள்ளது.

வரும் ஏற்று மாதம் இந்தப் பாதையில் சோதனை ஒட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து ஜூன் மாதம் இறுதி யில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர்.